



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 49]

CHENNAI, WEDNESDAY, DECEMBER 11, 2024
Karthigai 26, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - சிவகங்கை மாவட்டம் - காளையார்கோவில் வருவாய் வட்டத்தில் மல்லல் உள்வட்டம் - புனியங்குளம் குருப், கே. பெருங்கரை குருப் மற்றும் கீழ்ப்பிடாவூர் கிராமங்களுக்குட்பட்ட 7 உட்கடை வருவாய் கிராமங்கள் - மானாமதுரை வட்டத்திலுள்ள செய்களத்தூர் உள்வட்டத்துடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

108-110

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

No. II(1)/REVDM/30/2024.

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - சிவகங்கை மாவட்டம் - காளையார்கோவில் வருவாய் வட்டத்தில் மல்லல் உள்வட்டம் - புளியங்குளம் குளம், கே. பெருங்கரை குளம் மற்றும் கீழப்பிடாவூர் கிராமங்களுக்குட்பட்ட 7 உட்கடை வருவாய் கிராமங்கள் - மானாமதுரை வட்டத்திலுள்ள செய்களத்தூர் உள்வட்டத்துடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண் 514, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 26 நவம்பர் 2024, கார்த்திகை 11, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 279, வருவாய் [வ.நி.-1(1)]த் துறை, நாள் 09.06.2003.
2. மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மாவட்டம். கடிதம் எண் ந.க. எச்.2/3344/2020, நாள் 24.02.2022 மற்றும் 02.03.2023.
3. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கடித எண். ந.க.பணி-6(1)/1010869/ 2022, நாள் 13.02.2024

ஆணை: எண் 514, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 26 நவம்பர் 2024.

மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தனது கருத்துருவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:-

- i. புளியங்குளம் குளம், கே.பெருங்கரை குளம் மற்றும் கீழப்பிடாவூர் குளம் ஆகிய வருவாய் கிராமங்கள் சிவகங்கை வட்டத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த 02.06.2015 அன்று காளையார்கோவில் வட்டம் தோற்றுவிக்கப்பட்டது. அந்நாள் முதல் காளையார்கோவில் வட்டத்தில் இம்மூன்று கிராமங்களும் சேர்ந்து விட்டது.
- ii. 3 வருவாய் கிராமங்களும் வட்ட தலைநகரை வந்தடைவதற்கு 3 பேருந்துகள் மற்றும் 2 வட்ட நகரங்களை (மானாமதுரை மற்றும் சிவகங்கை) கடந்து 54 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, புளியங்குளம் வருவாய் கிராமத்தில் 1. விளாத்திகுளம் 2. பில்லத்தி 3. கீழ் மாயாளி 4. மேலமாயாளி 5. புளியங்குளம் ஆகிய உட்கடை கிராமங்கள் உள்ளது.
- iii. மேலும், கே.பெருங்கரை வருவாய் கிராமத்தில் (1) கே. பெருங்கரை (2) என். பெருங்கரை (3) வேலாளி ஆகிய உட்கடை கிராமங்கள் உள்ளது மற்றும் கீழப்பிடாவூர் வருவாய் கிராமத்தில் கீழப்பிடாவூர் உட்கடை கிராமம் மட்டும் உள்ளது.
- iv. இதனை தவிர்த்து, மூன்று வருவாய் கிராமங்களின் உட்கடை கிராமங்களை சேர்ந்த மக்கள் மானாமதுரை வட்டத்துடன் இணைக்குமாறு கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். மேற்காணும் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 9 உட்கடை கிராமங்களில் 2 உட்கடை கிராமங்கள் (பில்லத்தி, என். பெருங்கரை) நீங்கலாக 7 உட்கடை கிராமங்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காவல் நிலையம், வேளாண்துறை அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் மானாமதுரை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
- v. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் இணைக்கும் நேர்வில், மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வருவாய் கிராமங்கள் எண்ணிக்கையானது அரசாணை (நிலை) எண்.279, வருவாய்த் துறை, நாள் 09.06.2003-இன்படி வட்டம் எனும் ஆட்சி எல்லையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கோலினை கீழ்க்கண்டவாறு பூர்த்தி செய்கின்றது.

| வ. எண் | விளக்கங்கள் | காளையார்கோவில் வட்டம் | | மானாமதுரை வட்டம் | |
|--------|--------------------------------|------------------------------|------------------------------|-----------------------------|-----------------------------|
| | | கிராமங்கள் பிரிவினைக்கு முன் | கிராமங்கள் பிரிவினைக்கு பின் | கிராமங்கள் இணைப்பிற்கு முன் | கிராமங்கள் இணைப்பிற்கு பின் |
| 1. | பரப்பளவு (ச.கி.மீட்டரில்) | 622.45 ச.கிமீ | 604.47285 ச.கிமீ | 334.58125 ச.கிமீ | 353.4584 ச.கிமீ |
| 2. | மக்கள் தொகை (தேராயமாக) | 1,30,859 | 1,28,628 | 1,12,981 | 1,15,212 |
| 3. | வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை | 63 | 60 | 41 | 44 |

vi. மேலும், காளையார்கோவில் வட்டத்தின் தற்போதைய வரைபடம் புளியங்குளம், கே. பெருங்கரை மற்றும் கீழ்ப்பிடாவூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய காளையார்கோவில் மல்லல் குறுவட்டத்தின் வரைபடம் காளையார்கோவில் வட்டத்திலிருந்து மேற்கண்ட கிராமங்களை பிரித்த பின்பு வட்டம் மற்றும் உள்வட்டத்தில் ஏற்படும் மாறுதல்கள் தொடர்பான வரைபடம் மானாமதுரை வட்டத்தின் தற்போதைய வரைபடம் மற்றும் மானாமதுரை வட்டத்தில் செய்களத்தூர் உள்வட்டத்தில் இணைக்கப்படும் வரைபடம் ஆகியவற்றை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்து காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட புளியங்குளம் குருப் கே பெருங்கரை குருப் மற்றும் கீழ்ப்பிடாவூர் குருப் ஆகிய வருவாய் கிராமங்களை மானாமதுரை வட்டத்தில் உள்ள செய்களத்தூர் குறுவட்டத்துடன் இணைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

vii. மேலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திரு.கிருஷ்ணதேவர் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு எண். WP. (MD) No.24904/2022-இல் 16.11.2022-இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் மனுதாரரின் 14.09.2022 நாள்ிட்ட மனுவினை தகுதி மற்றும் சட்ட விகிதகரிப்படி பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்கும்படி முதல் பிரதிவாதிடையான கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, அம்மூன்று வருவாய் கிராமங்களைச் சார்ந்த மக்களுக்கு வருவாய்த்துறை சார்ந்த நலத்திட்டங்கள் விரைவில் சென்றடைய, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மல்லல் உள்வட்டத்தில் உள்ள புளியங்குளம் குருப், கே. பெருங்கரை குருப் மற்றும் கீழ்ப்பிடாவூர் கிராமங்களுக்குட்பட்ட 7 உட்கடை வருவாய் கிராமங்களை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்திலுள்ள செய்களத்தூர் உள்வட்டத்துடன் இணைக்கலாம் என மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மாவட்டம் பரிந்துரை செய்துள்ளார்.

2. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தனது கருத்துருவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

i. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்தில் உள்ள புளியங்குளம் குருப், கே பெருங்கரை குருப் மற்றும் கீழ்ப்பிடாவூர் கிராமங்களில் 7 உட்கடை கிராமங்கள் மானாமதுரை யூனியன் எல்லைக்குட்பட்டு உள்ளது. ஆனால் 3 வருவாய் கிராமங்களும் காளையார்கோவில் வட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. மேலும், புளியங்குளம் குருப் கே. பெருங்கரை குருப் மற்றும் கீழ்ப்பிடாவூர் குருப் வருவாய் கிராமங்களில் புளியங்குளம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட பில்லத்தி மற்றும் என். பெருங்கரை ஆகிய 2 கிராமங்கள் மட்டும் காளையார்கோவில் யூனியனாகவும், கே. பெருங்கரை, கீழ்ப்பிடாவூர் வருவாய் கிராமங்களில் உள்ள உட்கடை கிராமங்கள் அனைத்தும் மானாமதுரை யூனியனாகவும், தொகுதி மட்டும் சிவகங்கையாகவும் உள்ளதெனவும் தெரிய வருகிறது. மேலும், இவ்வருவாய் கிராமங்களில் உள்ள மக்கள் காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் சென்றுவர மூன்று பேருந்துகளில் மாறி 54 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையில், மானாமதுரை வட்டமானது 7 கி.மீ அருகில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ii. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்தில் உள்ள புளியங்குளம் குருப், கே பெருங்கரை குருப் மற்றும் கீழ்ப்பிடாவூர் குருப் வருவாய் கிராமங்களை மானாமதுரை வட்டம், செய்களத்தூர் குறுவட்டத்துடன் இணைக்கும் நேர்வில் காளையார்கோவில் வட்டத்தின் மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வருவாய் கிராமங்கள் எண்ணிக்கையானது அரசாணை (நிலை) எண் 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இன்படி வட்டம் எனும் ஆட்சி எல்லையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கோலினை பூர்த்திசெய்கின்றது.

iii. பூகோள ரீதியாக புளியங்குளம், கே பெருங்கரை, கீழ்ப்பிடாவூர் ஆகிய மூன்று வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 7 உட்கடை கிராமங்கள் அனைத்தும் மானாமதுரை வட்டத்திற்கு அருகில் இருப்பதாலும் நிர்வாக நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டம், புளியங்குளம், கே.பெருங்கரை, மற்றும் கீழ்ப்பிடாவூர் ஆகிய மூன்று வருவாய் கிராமங்களுக்குட்பட்ட 7 உட்கடை கிராமங்களை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் உள்ள செய்களத்தூர் உள்வட்டத்துடன் இணைக்க கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

3. மேற்கூறிய சூழ்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் கருத்துரு மீதான கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் பரிந்துரையுடன் கூடிய கருத்துரு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு எண். WP(MD).No.24904/2022 நாள்: 16.11.2022-இல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவை அரசளவில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டதில், மேற்படி கருத்துரு அரசாணை (நிலை) எண் 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இன்படி வட்டம் எனும் ஆட்சி எல்லையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்வதால், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் கருத்துருவினை ஏற்று அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:-

i. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மல்லல் உள்வட்டத்தில் உள்ள புளியங்குளம் குருப், வருவாய் கிராமத்தில் உள்ள விளாத்திக்குளம், கீழ்மாயாளி, மேலமாயாளி (ம) புளியங்குளம் ஆகிய 4 உட்கடை கிராமங்கள், கே.பெருங்கரை குருப் வருவாய் கிராமத்தில் உள்ள கே. பெருங்கரை மற்றும் வேலாளி ஆகிய 2 உட்கடை கிராமங்கள் மற்றும் கீழ்ப்பிடாவூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட கீழ்ப்பிடாவூர் உட்கடை கிராமம், ஆக மொத்தம் 7 உட்கடை கிராமங்களை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்திலுள்ள செய்களத்தூர் உள்வட்டத்துடன் இணைக்கப்படுகிறது.

ii. மூன்று வருவாய் கிராமங்களை (புளியங்குளம் குருப், கே.பெருங்கரை குருப் மற்றும் கீழ்ப்பிடாவூர் குருப்) காளையார்கோவில் வருவாய் வட்டத்திலிருந்து மானாமதுரை வருவாய் வட்டத்தில் இணைத்தப்பின்பு அதன் விவரம் பின்வருமாறு:-

(ஆ) பிரிவினைக்கு பின்னர் காளையார்கோவில் வருவாய் உள்வட்டத்தின் விவரம்:—

| வ. எண் | ஆட்சி எல்லை விவரங்கள் அரசாணை (நிலை) எண்.279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003 | காளையார்கோவில் வட்டம் |
|--------|-----------------------------------------------------------------------------|-----------------------|
| 1. | பரப்பளவு (குறைந்தளவு 250–2000 ச.கிமீ) | 604.47285 ச.கிமீ |
| 2. | மக்கள்தொகை (1,00,000 முதல் 5,50,000) | 1,28,628 |
| 3. | வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை (குறைந்தளவு எண்ணிக்கை 30 கிராமங்கள்) | 60 |

(ஆ) பிரிவினைக்கு பின்னர் மானாமதுரை வருவாய் உள்வட்டத்தின் விவரம்:—

| வ. எண் | ஆட்சி எல்லை விவரங்கள் அரசாணை (நிலை) எண்.279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003 | காளையார்கோவில் வட்டம் |
|--------|-----------------------------------------------------------------------------|-----------------------|
| 1. | பரப்பளவு (குறைந்தளவு 250–2000 ச.கிமீ) | 353.4584 ச.கிமீ |
| 2. | மக்கள்தொகை (1,00,000 முதல் 5,50,000) | 1,15,212 |
| 3. | வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை (குறைந்தளவு எண்ணிக்கை 30 கிராமங்கள்) | 44 |

iii. புளியங்குளம் குளம், கே.பெருங்கரை குளம் மற்றும் கீழப்பிடாலூர் குளம் ஆகிய கிராமங்களுக்கு ஏற்கெனவே ஒப்பளிப்பு செய்யப்பட்ட கிராம நிருவாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்கள் காளையார்கோவில் வருவாய் வட்டத்திலிருந்து மானாமதுரை வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யும்பொழுது, அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் குறியீட்டில் (DDO Code) ஏற்படும் மாற்றங்களை காலதாமதமின்றி உரிய முறையில் ஊதியம் பெற நிதித்துறையில் வெளியிடப்பட்ட அரசு கடித எண் E.1628150/உ.பி/2024-1, நாள் 14.05.2024-இல் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி களஞ்சியம் இணையதளத்தில் பணியிடங்களை மாற்றம் செய்யுமாறு கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

பெ. அமுதா,
அரசு முதன்மைச் செயலாளர்.